

## பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

### திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசுவின் உயிருள்ள சாட்சிகளாக வாழ அழைப்பு விடுக்கும் இன்றைய பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கும் இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.

உயிர்த்த இயேசுவை கண்டு மகிழும் பேறு சீடர்களுக்குக் கிடைத்தது. கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் பறைசாற்றியதன் விளைவே இன்று நாம் இயேசுவை அனுபவிக்கிறோம். உயிர்த்த இயேசுவின் வல்லமையை நாமும் உணரத்தான் இன்று அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாவிசையே மீட்க வந்தேன் என்று உலகை மீட்க வந்தவரை உயிர் நீக்க வைத்த மக்களை, “மனம் மாறுங்கள், இயேசுவிடம் வாருங்கள்” என்று பவுல் அழைக்கிறார். நாமும் நம் தவறுகளிலிருந்து மீண்டு வந்து மனமாற்றம் அடையும் போது நமது பாவங்கள் போக்கப்படும்.

இருளுக்கேதுவான பாவங்களை விடுத்து இறை ஒளியின் பாதையில் நடப்போம். பிறரை வஞ்சித்துப் பெறும் வாழ்வு வசந்தமாகாது. பிறரோடு வாஞ்சனையாய் இருக்கும் வாழ்வே வளமானது. நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளில், நம் தலையில் இன்னும் இடி விழவில்லை என ஒதுங்கும் மனப்போக்குதான் நம்மில் காணப்படுகிறது. இதுவே இயேசுவை விடுவிக்க பிலாத்து எண்ணிய போதும் அவருக்கு சிலுவைச் சாவை அனுமதித்தது.

தனிமனித மாற்றம் தான் சமுதாய மாற்றத்தின் அடிப்படை என்ற கருத்தைக் கொள்வோம். பிறர் தவறுகளைப் பின்பற்றாமல் நம் சுவடுகளை பிறர் பின்பற்ற வாழ்வோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நம் பாவங்களுக்கு மட்டுமல்ல; அனைத்துலக பாவங்களுக்கும் கழுவாய் அவரே’ என்கிறார் யோவான். நமது செந்நிற பாவங்களை வெண்மையாக்க செம்மறியான கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது என்பதை நாம் அறிந்தும், பாவச் செயல்களில் மீண்டும் ஈடுபடுகிறோம். அவரது வார்த்தைகளைக் கடைபிடிக்கத் தவறுகிறோம். பாமரனுக்கும் பாரினை ஆள்பவருக்கும் இறைவன் அன்புக் கட்டளைகளையே

பிரதானமாக்கினார். இறை இயேசுவின் அன்பினால் பாவம் அகற்றப்பட்டது போல நமது அன்பினால் உறவுகளும், உண்மையும் உறுதியாக்கப்பட்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைப் பிரசன்னத்தை ஆவி என சந்தேகிக்கும் சீடர்களைப் பார்க்கிறோம். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களில், சிலுவை சுமந்து கொண்டிருக்கும் மக்களைக் காணாமல் இருக்கும் போதுதான் இயேசுவை சந்தேகிக்கிறோம். “அநீதி ஒவ்வொன்றுக்கும் அடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே” என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆண்டவரின் கட்டளைகளை மீறும் போது மதிக்கத்தகாத மனித இனமாகிறோம். அவருக்கு அஞ்சி வாழும் போது மதிப்பிற்குரிய இனமாக மாறுகிறோம் என்ற சிந்தனைகளோடு இத்திருப்பலியில் இணைவோம்.

### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. அனைத்து நாடுகளிலும் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று அழைப்பவரே எம் இறைவா!

எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமது அன்புப் பாதையில் நடந்து, உமது பிரசன்னத்தை அனைத்து மக்களும் கண்டு கொள்ளச் செய்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. எமது பாவங்களுக்குக் கழுவாயாக வந்தவரே எம் இறைவா!

உமது வாழ்வு தரும் வார்த்தைகளை தியானித்து, எமது இளம் தலைமுறையினர் இவ்வுலக மாயக் கவர்ச்சிகளிலும், பாவங்களிலும் மூழ்கி விடாமல் உமக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழ வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. உலகை மீட்க வந்தவரே எம் இறைவா!

பெருமை படைத்த எம் பாரத நாட்டினை ஆளும் தலைவர்கள் ஞானத்தைப் பெறவும், மக்களைப் பிரித்தாலும் போக்கினை கைவிட்டு, நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்தவும், விஞ்ஞானத்திற்கு கொடுக்கும்

முக்கியத்துவத்தை விவசாயத்திற்கும் கொடுத்து நல்லாட்சி புரிய நல்லறிவை தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. நற்செய்தியை பறைசாற்றும் ஆர்வத்தை திருத்தூதர்களுக்கு தந்தவரே எம் இறைவா!

பல்வேறு நாடுகளிலும் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியை செய்வதற்காக துன்புறுத்தப்படும் பணியாளர்களை பாதுகாத்து, பராமரித்து வழிநடத்த வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

5. சீடர்களுக்கு நம்பிக்கையின் ஆவியை ஊற்றியவரே எம் இறைவா!

வாழ்வி துன்ப நிகழ்வுகளில் எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தவும், தங்களின் தேவைகளை அடைய சரியான பாதையை தேர்ந்தெடுக்கவும், அனைத்து குடும்பங்களிலும் அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை சிறந்து விளங்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

**நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.**